



தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005

தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.2, தியாகராயர் சாலை, (ஆலையம்மன் கோயில் அருகில்), எல்டாம்ஸ் ரோடு சந்திப்பு
தேனாம்பேட்டை, சென்னை - 600 018. தொலைபேசி எண் 24347590

ஆணை நாள்: 10.11.2020 (பிற்பகல்)

முன்னிலை

திரு ச.செல்வராஜ், எம்.ஏ., பி.எட்.,
மாநில தகவல் ஆணையர்

வழக்கு எண்.SA 1836/E/2020

திரு.கா.அந்தோணிசாமி

... மேல்முறையீட்டாளர்

/ எதிர் /

பொதுத் தகவல் அலுவலர்/
தலைமையிடத்து துணை வட்டாட்சியர்,
வட்டாட்சியர் அலுவலகம்,
மரக்காணம் வட்டம்,
விழுப்புரம் மாவட்டம்.

... பொது அதிகார அமைப்பு

பார்வை:-

மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டம் பிரிவு 6(1) கீழ் மனு செய்த நாள்	10.12.2019
முதல் மேல்முறையீட்டு மனு நாள் - பிரிவு 19(1)	27.01.2020
இரண்டாம் மேல்முறையீட்டு மனு நாள் - பிரிவு 19(3)	19.02.2020

ஆணை

தமிழ்நாடு அரசால் COVID-19 காரணமாக ஊரடங்கு (LOCK DOWN) பிறப்பிக்கப்பட்ட நிலையில் தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வைத்து நேரடியாக விசாரணை செய்ய இயலாததால் இன்று (10.11.2020) பிற்பகலில் தொலைபேசி மூலம் தொடர்புக் கொண்டு வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேல்முறையீட்டாளர் திரு.கா.அந்தோணிசாமி அவர்கள்

தனது சட்டப்பிரிவு 19(3)-ன் கீழான மனுவில் கைபேசி எண்ணை குறிப்பிடாததால், இவ்வாணையத்தால் அவரை தொலைபேசி மூலம் தொடர்புக் கொள்ள இயலவில்லை. பொது அதிகார அமைப்பின் சார்பாக திரு.ஏழுமலை, பொதுத் தகவல் அலுவலர்/ தலைமையிடத்து துணை வட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகம், மரக்காணம் வட்டம், விழுப்புரம் மாவட்டம் அவர்கள் மட்டும் இன்றைய விசாரணையில் பங்கேற்றார்.

2. மேல்முறையீட்டாளர் 10.12.2019 தேதியிட்டு தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005, பிரிவு 6(1)-ன்கீழ் தாக்கல் செய்துள்ள மனுவில் மேல்முறையீட்டாளரின் 03.10.2019 தேதியிட்ட மனு, திருமதி.புண்டியம்மாள், க/பெ.வடிவேலு அவர்களின் 05.11.2019 தேதியிட்ட மனு, திருமதி.சிவா, க/பெ.தண்டபாணி அவர்களின் 05.11.2019 தேதியிட்ட மனு ஆகிய மூன்று மனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை விபரம், மேற்குறிப்பிட்ட 3 மனுக்களின் மீது ஏந்தூர் கிராம நிர்வாக அலுவலர் எடுத்த நடவடிக்கையைக் காட்டும் ஆவணங்களின் நகல், மேற்கூறிய 3 மனுக்களின் மீது பிரம்மதேசம் வருவாய் ஆய்வாளர் எடுத்த நடவடிக்கையைக் காட்டும் ஆவணங்களின் நகல், மேற்குறிப்பிட்ட 3 மனுக்களின் மீது மரக்காணம் அலுவலக மண்டல துணை வட்டாட்சியர் எடுத்த நடவடிக்கையைக் காட்டும் ஆவணங்களின் நகல் உள்ளிட்ட 12 இனங்களில் தகவல்களைக் கோரி, பொதுத் தகவல் அலுவலர், மேலிடத்து துணை வட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகம், மரக்காணம் என விலாசமிட்டு தாக்கல் செய்துள்ளார்.

3. மேல்முறையீட்டாளருக்கு 17.02.2020 தேதியிட்ட கடிதம் வாயிலாகப் பொதுத் தகவல் அலுவலரால் தகவல் வழங்கப்பட்டுள்ளது. பொதுத் தகவல் அலுவலரால் தான் கோரிய தகவல் வழங்கப்படாததால் மேல்முறையீட்டாளர் 27.01.2020 தேதியிட்ட சட்டப்பிரிவு 19(1)-ன்கீழான முதல் மேல்முறையீட்டு மனுவை மேல்முறையீட்டு அலுவலர் / வட்டாட்சியர் அலுவலகம், மரக்காணம் அவர்களுக்குத் தாக்கல் செய்துள்ளார். அதன்பிறகும் பொதுத் தகவல் அலுவலரால் தான் கோரிய தகவல் வழங்கப்படாததால் பொது அதிகார அமைப்பினரால் தனக்கு முழுமையான தகவல் வழங்கப்படவில்லையென்றும், தான் கோரிய தகவலை வழங்க உத்திரவிடுமாறும் கோரி மேல்முறையீட்டாளர் 19.02.2020 தேதியிட்ட சட்டப்பிரிவு 19(3)-ன்கீழான இரண்டாம் மேல்முறையீட்டு மனுவை ஆணையத்திற்குத் தாக்கல் செய்துள்ளார். அவ்விரண்டாம் மேல்முறையீட்டு மனுவின் அடிப்படையில் இவ்வழக்கு இன்று (10.11.2020) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

4. இதுகுறித்து இன்றைய விசாரணையில் தொலைபேசியின் வாயிலாக ஆஜரான பொதுத் தகவல் அலுவலரிடம் வினவியபோது, மேல்முறையீட்டாளர் கோரியுள்ள தகவலை 21 தினங்களுக்குள் வழங்குவதாக தொலைபேசி வாயிலாக வாக்குமூலமாகத் தெரிவித்தார். பொதுத் தகவல் அலுவலரின் வாதுரையை ஆணையம் பதிவு செய்து, விசாரணையின் முடிவில் கீழ்க்கண்ட உத்திரவு பிறப்பிக்கப்படுகின்றது:

மேல்முறையீட்டாளர் 10.12.2019 தேதியிட்டு தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005, பிரிவு 6(1)-ன் கீழ் தாக்கல் செய்துள்ள மனுவில் கோரிய தகவலை முறையாக மற்றும் முழுமையாக சான்றொப்பமிட்டு இவ்வாணை கிடைக்கப்பெற்ற 21 தினங்களுக்குள் தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005, பிரிவு 7(6)-ன்கீழ் கட்டணம் ஏதுமின்றி ஒப்புக்கை அட்டையுடன் கூடிய பதிவஞ்சலில் மேல்முறையீட்டாளருக்கு அனுப்பி, அதனை அவர் பெற்று ஏற்பளிப்பு செய்த விபரத்தை அறிக்கையாக

இவ்வாணை கிடைக்கப்பெற்ற 30 தினங்களுக்குள் ஆணையத்திற்குச் சமர்ப்பிக்குமாறு பொதுத் தகவல் அலுவலர் அவர்களுக்கு உத்திரவிடப்பட்டு, இவ்வழக்கில் மேலும் விசாரணை தேவையில்லையென ஆணையம் முடிவு செய்து இவ்வழக்கு இத்துடன் முற்றாக்கப்படுகின்றது.

ஓம்/- ச.செல்வராஜ்
மாநில தகவல் ஆணையர்

(ஆணையத்தின் ஆணைப்படி)

உதவிப்பதிவாளர்.

வழக்கு எண்.SA 1836/E/2020

பெறுநர்

பொது அதிகார அமைப்பு

பொதுத் தகவல் அலுவலர்/
தலைமையிடத்து துணை வட்டாட்சியர்,
வட்டாட்சியர் அலுவலகம்,
மரக்காணம் வட்டம்,
விழுப்புரம் மாவட்டம்.

மனுதாரர்

திரு.கா.அந்தோணிசாமி,
த/பெ.காளப்பன்,
ஏந்தூர் கிராமம்,
பிரம்மதேசம் அஞ்சல்,
மரக்காணம் தாலுக்கா,
விழுப்புரம் மாவட்டம் - 604 301.

Copy to: Judgement File.

"VP / PA -12.11.2020"